



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

අංක 2271 - 2022 මාර්තු මස 11 වැනි සිකුරාදා - 2022.03.11

2271 ஆம் இலக்கம் - 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி IV (ஆ) - உள்ளூராட்சி

பக்கம்	பக்கம்
பதவிகள் - வெற்றிடம்	வரவு செலவுத் திட்டங்கள் 127
பரீட்சைகளும் பரீட்சைப் பெறுபேறுகளும் பிறவும்	வரவு செலவுக் கூற்றுகள் -
கேள்விப்பத்திர அறிவித்தல்கள்	ஆதன விற்பனைகள் -
பொருட்கள் விற்பனையும் பிறவும்	ஆயவிற்பனையும் குத்தகையும் -
உள்ளூராட்சி அறிவித்தல்கள் 386	வீதிச் செயற்குழுவின் அறிவித்தல்கள் -
துணைவிதிகள்	நானாவித அறிவித்தல்கள் 386
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள்	
கட்டளைச் சட்ட அறிவித்தல்கள்	

வாராந்த வர்த்தமானிகளில் பிரசுரிப்பதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளல் சம்பந்தமான

முக்கிய அறிவித்தல்கள்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளின் இறுதியில், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தின், வாராந்த வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியும் நேரமும் சம்பந்தமான அறிவித்தல்களுக்கு கவனம் கோரப்படுகின்றது.

வாராந்த வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்படுவதற்கான அறிவித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் அவை வர்த்தமானியில் பிரசுரமாகும் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முந்திய வெள்ளிக்கிழமை, நண்பகல் 12.00 மணியாகும். இறுதித் திகதியும் நேரமும் குறிப்பிடும் அறிவித்தல்களான, பதவி-வெற்றிடங்கள் மற்றும் பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரும் அறிவித்தல்கள், கேள்விப்பத்திர அறிவித்தல்கள் அத்துடன் ஏல விற்பனைத் திகதியும் நேரமும் குறிப்பிடும் அறிவித்தல்கள் என்பன அவ்வவ் அறிவித்தல்களில் உள்ள விடயங்களில் அக்கறை செலுத்துவோர் ஆக்கபூர்வமாக பயனுறும் வகையில் அவை பிரசுரிக்கப்படுவதற்காக அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் திகதியிலிருந்தும் அத்துடன் அவை பிரசுரமாகும் திகதியிலிருந்தும் போதிய கால அவகாசம் கொண்டதாக தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என சகல அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் ஆகியன அறிவுறுத்தப்படுகின்றன. அறிவித்தல்கள் தொடர்பிலான பிழைதிருத்தங்கள் சம்பந்தமாக செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் என்பன வர்த்தமானியில் குறிப்பிட்ட அறிவித்தல்கள் பிரசுரமாகிய திகதியிலிருந்து மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்பதனை கவனத்திற்கொள்ளவும்.

வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரமாகும் சகல அறிவித்தல்களும், அவை பிரசுரமாகும் திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதாவது 2022, ஏப்பிரல் மாதம் 01 ஆந் திகதி வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்படவேண்டிய அறிவித்தல்கள் 2022, மார்ச் மாதம் 18 ஆந் திகதி நண்பகல் 12.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு தபால் மூலம் அல்லது நேரில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் 9 ஆம் பிரிவு

“ஏதேனும் பிரகடனம், விதி, ஒழுங்கு விதி, கட்டளை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டுமென ஏதேனும் சட்டம் அல்லது சட்டவாக்கம் ஏற்பாடு செய்யுமிடத்து, அப்போது, அத்தகைய விதி, ஒழுங்குவிதி, கட்டளை, துணை விதி, அறிவிப்பு அல்லது வேறு விடயம் இலத்திரன் வடிவத்தில் வெளியிடப்படின், அத்தகைய தேவைப்பாடு திருப்திப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.”

கங்கானி லியனகே,

அரசாங்க அழுத்தகர்.

அரசாங்க அச்சுத் திணைக்களம்,

கொழும்பு 8,

2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதி.

இவ்வர்த்தமானியை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.



உள்ளூராட்சி அறிவித்தல்கள்

பேருவளை பிரதேச சபை

பாதைகளுக்கு பெயர் சூட்டுதல்

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 198 ஆவது பிரிவின் பிரகாரம் இந்தப் பிரதேச சபையின் மாலைவன்பத்த உப அலுவலக அதிகாரப் பிரிவுக்குச் சொந்தமான கீழே அட்டவணையில் விவரிக்கப்பட்ட பாதைக்கு “பூஜ்ய குடாகல விமலசிரிநாஹிமி மாவத்தை” என பெயர் சூட்டுவதற்காக பிரதேச சபையின் 2020.09.15 ஆந் திகதி நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் இலக்கம் 5.9.1 கொண்ட பிரேரணைக்கு மேல் மாகாண கௌரவ ஆளுநரின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதால் அந்தப் பாதை 2022.02.17 ஆந் திகதி தொடக்கம் “பூஜ்ய குடாகல விமலசிரி நாஹிமி மாவத்தை” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இத்தால் அறியத்தருகின்றேன்.

பி. டபிள்யூ. எம். மேனக விமலரத்ன,
தவிசாளர்,
பேருவளை பிரதேச சபை.
அலுத்தம்.

பேருவளை பிரதேச சபை அலுவலகம்,
2022, பெப்புருவரி 25.

அட்டவணை

1. உள்ளூராட்சி மன்றத்தின் பெயர் : பேருவளை பிரதேச சபை
2. மாவட்டம் : களுத்துறை
3. பிரதேச செயலாளர் பிரிவு : பேருவளை
4. வீதியின் தற்போதைய பெயர் : காலவில பிரதான வீதியில் வெலிபிட்டிய வாலுக்காராமய அருகில் ஆரம்பித்து தர்காநகர் திசையை நோக்கி செல்லும் வீதியில் முடிவடையும் குறுக்குப் பாதை.
5. பாதையின் ஆரம்பம் : காலவில பிரதான வீதியில் வெலிபிட்டிய வாலுக்காராமய அருகில்
6. பாதையின் முடிவு : வெலிபிட்டிய தர்காநகர் திசையை நோக்கியுள்ள பாதையில்
7. புதிதாக இடப்பட்டுள்ள பெயர் : “பூஜ்ய குடாகல விமலசிரி நாஹிமி மாவத்தை”

03 - 109

நானாவித அறிவித்தல்கள்

மட்டக்களப்பு மாநகர சபை

வியாபார வரி, விளம்பர வரி விதித்தல் - 2022

மட்டக்களப்பு மாநகர சபையினால் 2021 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 02 ஆந் திகதி நடைபெற்ற சபைக் கூட்டத் தீர்மான இலக்கம் BMC/ GM-44(53)2021-13 மற்றும் 2021 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 28 ஆந் திகதி நடைபெற்ற சபைக் கூட்டத்

தீர்மான இலக்கம் BMC/ GM-45(55)2021-11 இற்கேற்ப பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை பொது மக்களுக்கு இத்தால் அறியத்தருகின்றேன்.

தி. சரவணபவன்,
மாநகர முதல்வர்,
மட்டக்களப்பு.

மாநகர சபை அலுவலகம்,
மட்டக்களப்பு,
2022, பெப்ரவரி 25.

தீர்மானம்

மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 252 ஆம் அத்தியாயத்தின் 147, 247அ, 247ஆ, 247இ ஆகிய பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைக் கட்டணங்களையும், அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் வரிகளையும் 2022.01.01 ஆந் திகதி முதல் கீழ்க் காட்டப்பட்டுள்ள விபரங்களுக்கு அமைவாக விதித்து அறவிடுவதெனவும், இக்கட்டண விதிப்புக்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையினால் இதற்கு முன்னர் காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டு இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்கள் இரத்துச் செய்யப்பட்டு, இப் புதிய கட்டண அறவீட்டு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையினால் தீர்மானிக்கப்பட்டு இத்தால் அறிவித்தல் செய்யப்படுகின்றது.

1. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 247 (அ) ஆம் பிரிவின் கீழ் அட்டவணை - I இன் பகுதி - 1 இல் காட்டப்பட்டுள்ள அபாயகரமானதும், அருவருப்பானதுமான தொழில்களை அல்லது வியாபாரங்களை மேற்கொள்வோர் குறித்த தொழில்கள் அல்லது வியாபாரங்களுக்கு நேர் எதிரே பிரிவு - “அ” இல் காட்டப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி அத் தொழில் அல்லது வியாபாரங்களுக்குரிய உரிமைச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
2. மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் 247 (ஆ) ஆம் பிரிவின் கீழ் அட்டவணை - II இல் பகுதி - II இல் காட்டப்பட்டுள்ள வியாபாரங்கள் மீதான ஒரு வருடத்திற்குரிய வரியாக குறித்த வியாபாரங்களுக்கு நேர் எதிரே பிரிவு - “ஆ” இல் காட்டப்பட்டுள்ள கட்டணங்களை வரியாகச் செலுத்தி வியாபார அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
3. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 247 (ஆ) ஆம் பிரிவின் கீழ் குறிப்பிட்ட ஓர் ஆதனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரங்கள் அல்லது தொழில்கள் நடாத்தப்படுமாகில் குறித்த ஆதனத்தில் நடாத்தப்படுகின்ற ஒன்றிற்கு மேற்பட்ட வியாபாரங்கள் அல்லது தொழில்கள் சார்பாக குறித்த ஆதனத்தின் விகிதாசார பங்கீட்டின் ஆதனப் பெறுமதிக்கேற்ப தனித் தனியாக கட்டணம் அல்லது வரி அறவீடு செய்யப்படும்.
4. மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 247 (இ) ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படும் தொழில்கள் சார்பாக அட்டவணை - III இல் காட்டப்பட்டுள்ள கட்டணமானது வரியாகச் செலுத்தப்படுதல் வேண்டும்.
5. 247 (இ) பிரிவின் கீழ் ஏதும் கைத்தொழில் வரியை செலுத்த தேவையில்லாத மற்றும் தொழில், தொழில் வண்ணம் அல்லாத ஏதேனும் தொழிலை மாநகர சபை அதிகார பிரதேசத்தினுள் 2022 ஆம் ஆண்டில் பேணிவரும் ஒவ்வொரு ஆளினதும் குறித்த தொழிலின் அதற்கு முன்னைய ஆண்டின் பெறுகை இங்கு கீழே அட்டவணையில் I ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் விடய இலக்கத்தின் வரையறைக்குள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதன் II ஆம் நிரலில் இசைவான குறிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அளவுக்கமைவான தொழில் வரியை 2022 ஆம் ஆண்டிற்கு விதித்து அறவிடவும் மேற்படி தொழில்வரிக்கு உட்படும் ஆளொருவரும் குறித்த தொழில் வரியை 2022 ஆம் ஆண்டு ஏப்பிரல் 30 ஆந் திகதிக்கு முன் மட்டக்களப்பு மாநகர சபையில் செலுத்த வேண்டுமென மாநகர சபை தீர்மானிக்கின்றது.
6. 1952 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் நியமத்துணை விதிகளின் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மாநகர சபைக் கட்டளைச் சட்டம் 252 அத்தியாயம் 272(27) பிரிவுகளின் படி 1989.01.20 ஆந் திகதி 541/7 ஆம் இலக்க இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள துணைவிதிகளின் பாகம் II இன்படி விளம்பரக் கட்டணம் அறவிடப்படும்.

விபரம்	அளவு	கட்டணம்	(செல்லுபடியாகும் கால எல்லை)
• ஒளியூட்டப்பட்ட விளம்பரம்	1 சதுர அடி	ரூபா 200.00	12 மாதம்
• ஒளியூட்டப்படாத விளம்பரம்	1 சதுர அடி	ரூபா 100.00	12 மாதம்
• பதாதை	1 சதுர அடி	ரூபா 25.00	14 நாட்கள்
• கொடி விளம்பரம்		ரூபா 200.00	1 நாள்

திசெம்பர் 31
உடன் முடிவுறுத்
தப்படும்

- 2022 ஆம் ஆண்டில் மேற்குறிப்பிடப்படவாறு உரிமைச் சான்றிதழ், அனுமதிப்பத்திரம், வரி ஆகியவற்றிற்கு தீர்வை செய்வதற்காக, மேற்கொள்ளப்படுகின்ற தொழில்கள் அல்லது வியாபாரங்கள் மற்றும் விளம்பரங்கள் பற்றிய விபரங்களை அவ்வாண்டின் தை மாதத்தின் இறுதி நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவோ மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
- 2022 ஆம் ஆண்டில் செலுத்தப்படவுள்ளதான கட்டணங்கள், வரிகள் சம்பந்தமான சகல தீர்வைகளும் அவ்வாண்டின் சித்திரை மாதம் 30 ஆந் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்தப்படுதல் வேண்டும்.
- மட்டக்களப்பு மாநகரசபையினால் குறித்த தீர்வைகள் செலுத்தப்படுவது பற்றிய இவ் அறிவித்தலின் பிரகாரம் ஏப்பிறல் மாதம் 30 ஆந் திகதிக்குள் செலுத்தத்தவறும் பட்சத்தில் யூன் மாதம் 30 ஆந் திகதி வரை தண்டப்பணமாக குறித்த தொகையின் 10% மேலதிகமாக அறவிடற்பாலதானதாகும்.
- எவ்வாறாயினும், இக்காலத்தினுள் குறித்த கட்டண தீர்வைகளை செலுத்தத் தவறுதல் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவான காரணியாக அமையும்.

அட்டவணை - I

பகுதி I		பிரிவு “அ”		
தொ. இல.	வியாபாரம் அல்லது தொழில் விபரம்	தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில்	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில்
		ரூபா ச.	ரூபா ச.	ரூபா ச.
1.	மண்டபம் வாடகைக்கு வழங்குதல்	2000.00	3000.00	5000.00
2.	தங்கும் விடுதி ஒன்றை நடாத்துதல்	2000.00	3000.00	5000.00
3.	தங்கும் விடுதியில் உணவு வகைகளை விநியோகித்தல்	2000.00	3000.00	5000.00
4.	சாப்பாட்டுக்கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
5.	சிறுநுண்டி வகைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
6.	வெதுப்பக உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
7.	இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
8.	உணவு வகைகளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
9.	சிறுநுண்டி வகைகளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (பொதி செய்வதற்காக)	2000.00	3000.00	5000.00
10.	குப் அல்லது கிழங்கு, இறைச்சி பொரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

பகுதி I		பிரிவு "அ"		
தொ. இல.	வியாபாரம் அல்லது தொழில் விபரம்	தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
11.	தேநீர் அல்லது கோப்பிக் கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
12.	குளிர்பானங்கள், விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
13.	வாயு அடைத்த பானங்கள் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (250 போத்தல்களுக்கு மேல்)	2000.00	3000.00	5000.00
14.	வாயு அடைத்த பானங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (250 போத்தல்களுக்கு உட்பட்டது)	2000.00	3000.00	5000.00
15.	தயிர் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
16.	மின்சார வெதுப்பகம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
17.	விறகு மூலமான வெதுப்பகம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
18.	பழரசங்களை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
19.	சர்பத் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
20.	விற்பனைக்காக தேன் அல்லது கித்துள் பாணியை சேமித்து வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
21.	ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
22.	ஐஸ் கிறீம், ஐஸ் பழங்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
23.	ஐஸ் கிறீம், ஐஸ் பழம் ஏனைய குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
24.	ஐஸ்கிறீம் கோண் உற்பத்தி செய்தல்	2000.00	3000.00	5000.00
25.	ஐஸ்கிறீம் அல்லது ஐஸ் பழங்களை விற்பனை செய்யும் மிகைக் குளிரூட்டிப் பெட்டிகளை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
26.	பால் சேமித்து வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
27.	பால், தயிர் தவிர்ந்த ஏனைய பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
28.	பாலினை மூலப்பொருளாகக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
29.	மரக்கறி வகைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
30.	பழ வகைகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
31.	மீன் சேகரிக்கும் நிலையம் வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
32.	இறால், நண்டு மற்றும் கடலுணவுகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
33.	கருவாடு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
34.	பொதி செய்யப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட இறைச்சி வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

அட்டவணை - I (தொடர்ச்சி)

தொ. இல.	பகுதி I வியாபாரம் அல்லது தொழில் விபரம்	பிரிவு “அ” தொழில் நடத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
35.	போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
36.	மிளகாய்த்தூள் விற்பனை செய்தல்	2000.00	3000.00	5000.00
37.	பப்படம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
38.	மோட்டார் வாகனங்களை கழுவிப் பராமரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
39.	மோட்டார் சைக்கிள்களைக் கழுவிப் பராமரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
40.	மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டிகளைத் திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
41.	மோட்டார் வாகனங்களை திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
42.	கனரக வாகனங்களை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
43.	வெளியிணைப்பு மோட்டார்கள்ளை திருத்தம் செய்தல் அல்லது கழுவிப் பராமரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
44.	மின்சாரப் பிறப்பாக்கி அல்லது டீசல் பம்பு அல்லது நீர் இறைக்கும் இயந்திரம் என்பனவற்றை திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
45.	பழைய டயர்களை புதுப்பிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
46.	மோட்டார் வாகனங்களின் ரியூப், டயர்களுக்கு வல்கனைசிங் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
47.	டயர், ரியூப்புக்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
48.	மோட்டார் வாகனங்களுக்கான பற்றரிகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
49.	மின் கலங்களுக்கு மின்வலுவூட்டும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
50.	மோட்டார் மின் கம்பிகள் மீளப் பொருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
51.	மோட்டார் வாகனங்களுக்கு தகர ஒட்டு வேலையுடன், வர்ணம் பூசும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
52.	மோட்டார் வாகனங்களுக்கு மின் இணைப்பு வேலை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
53.	மோட்டார் வாகனங்களுக்கு உட்கோப்பு செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
54.	இரும்புக் கடைச்சல் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
55.	மரக் கடைச்சல் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
56.	மின்சார அல்லது வாயு ஒட்டு வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
57.	துவிச்சக்கர வண்டி திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

பகுதி I

பிரிவு “அ”

தொ.
இல.

வியாபாரம் அல்லது தொழில் விபரம்

தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி
(வருடாந்த மதிப்பீடு)

		1,500 ரூபாவிற்கு மேற்பட்டாத சந்தர்ப்பத்தில்	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில்
		ரூபா ச.	ரூபா ச.	ரூபா ச.
58.	இயந்திரம் மூலம் மரம் அரியும் ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
59.	மனித வலு மூலம் மரம் அரியும் ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
60.	விறகுக் காலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
61.	மரக்காலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
62.	அரிந்த மரங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
63.	சாதாரண தச்சு வேலை செய்யும் இடம் ஒன்றை வைத்திருத்தல் (மனித வலு)	2000.00	3000.00	5000.00
64.	தச்சுத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல் (இயந்திரங்களை உபயோகித்தல்)	2000.00	3000.00	5000.00
65.	வீட்டுத் தளபாடங்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
66.	இலத்தரனியல் தராசு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
67.	அலுமினிய சட்டங்களை விற்பனை செய்தலும், அலுமினிய சட்டங்களிலான பொருத்து வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றையும் வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
68.	கண்ணாடி விற்பனை செய்தலும், சட்டங்களுக்கு கண்ணாடிப் பொருத்து வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றையும் வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
69.	மணல் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
70.	ஓடுகள், கூரைத் தகடுகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
71.	செங்கற்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
72.	கருங்கற்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
73.	உடைத்த கருங்கல் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
74.	இரும்புக் கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
75.	தீந்தை வகைகள், டீஸ்ட்ரெம்பர் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
76.	சீமெந்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
77.	சுண்ணாம்பு அல்லது நீறு விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
78.	மாபிள் தரை ஓடுகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
79.	குளியலறை மாபிள் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
80.	மின்சார இணைப்பு செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
81.	நீர் இணைப்பு செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

அட்டவணை - I (தொடர்ச்சி)

தொ. இல.	பகுதி I வியாபாரம் அல்லது தொழில் விபரம்	பிரிவு “அ” தொழில் நடத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
82.	வீட்டு மின்சார பாவனைப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
83.	உடற்பயிற்சிக்கான உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
84.	ஜன்னல் திரைச் சீலைகள் விற்பனை செய்தல் அல்லது அதனை, தைத்து வழங்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
85.	சீமெந்தினை மூலப் பொருளாகக் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
86.	சீமெந்து மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
87.	இயந்திரம் மூலம் கல்லுடைக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
88.	அலுமினியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
89.	பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
90.	பிரம்பிலான பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
91.	பிரம்பினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
92.	மெழுகுதிரி அல்லது ஊதுபத்தி உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
93.	தோல், நெக்சீன், கன்வெஸ் இலான பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
94.	தீப்பெட்டி தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
95.	தீப்பெட்டிகளை சேமித்து வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
96.	சவர்க்காரம் தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
97.	சவர்க்கார வகைகளை சேமித்து வைத்திருக்கும் நிலையம் ஒன்று வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
98.	துணி வகைகளுக்கு சாயமூட்டும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
99.	தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
100.	சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
101.	சமையல் எரிவாயுப் பாவனைப் பொருட்களை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
102.	வெற்றுச் சாக்குகளை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

பகுதி I

பிரிவு “அ”

தொ.
இல.

வியாபாரம் அல்லது தொழில் விபரம்

தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி
(வருடாந்த மதிப்பீடு)

		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபாவரை வரை ரூபா ச.	2,500 ரூபாவிற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
103.	வெற்றுப் போத்தல்களை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
104.	பழைய பொருட்களை சேமித்து களஞ்சியப்படுத்தி வைத்திருத்தலும், விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
105.	இயந்திரம் மூலம் நகை வடிவமைக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
106.	ஆபரணத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல் (மூன்று நபர்களுக்கு உட்பட்டோர் கடமை புரிதல்)	2000.00	3000.00	5000.00
107.	ஆபரணத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல் (மூவருக்கு மேற்பட்டோர் தொழில் புரிதல்)	2000.00	3000.00	5000.00
108.	சிகையலங்கார நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (மூன்று நபர்களுக்கு உட்பட்டோர் தொழில் புரிதல்)	2000.00	3000.00	5000.00
109.	சிகையலங்கார நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (மூன்று நபர்களுக்கு மேற்பட்டோர் தொழில் புரிதல்)	2000.00	3000.00	5000.00
110.	ஆடைகளை இயந்திரம் மூலம் சலவை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
111.	ஆடைகளை சலவை செய்து ஸ்திரி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
112.	கொல்லுலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
113.	எலும்புகளை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
114.	தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 50 லீற்றருக்கு மேல் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
115.	தேங்காய் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
116.	தும்புப் பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
117.	கிடுகு களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
118.	கள்ளு விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
119.	மதுபானம், பியர் வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
120.	அசிட் அல்லது மீததல் ஸ்பிரிட் தயாரிக்கும் அல்லது சேகரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
121.	எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
122.	உராய்வு நீக்கி எண்ணெய் வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

அட்டவணை - I (தொடர்ச்சி)

தொ. இல.	பகுதி I வியாபாரம் அல்லது தொழில் விபரம்	பிரிவு “அ” தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
123.	பசளை வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
124.	விவசாய இரசாயணப் பொருட்கள் அல்லது கிருமி நாசினிகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
125.	அச்சக் கூடம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
126.	டிஜிட்டல் அச்சகம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
127.	தானியங்களை அரைக்கும் ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
128.	நெல் அல்லது அரிசி களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
129.	சாதாரண நெல் குத்தும் ஆலை ஒன்றை வைத்திருத்தல் (50 குதிரை வலுவிற்குட்பட்டது)	2000.00	3000.00	5000.00
130.	நெல் அவித்து குத்துகின்ற அரிசி ஆலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
131.	புகைப்படம் எடுக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
132.	வீடியோ எடுக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
133.	வெளிப்புற, புகைப்பட அல்லது வீடியோ நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
134.	புகைப்பட அல்லது வீடியோ சாதனங்களை திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
135.	புகைப்பட அல்லது வீடியோ உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
136.	புகைப்படங்களை கழுவும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
137.	குளிர்சாதனப் பெட்டி அல்லது வழிச் சீராக்கிகளை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
138.	பாவிக்கப்பட்ட கடதாசி அல்லது செய்தித் தாள்களை சேமித்து வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
139.	சாதாரண தகர வேலைகள் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
140.	பஞ்சு களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
141.	வைக்கோல் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்தல்	2000.00	3000.00	5000.00
142.	புண்ணாக்கு சேமித்து வைத்திருத்தல் (250 கிலோ கிராமிற்கு மேல்)	2000.00	3000.00	5000.00
143.	புகையிலை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்தல்	2000.00	3000.00	5000.00
144.	வெற்றிலை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
145.	தேயிலை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
146.	பட்டாசுகள் அல்லது வாண வேடிக்கைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
147.	பலகை செப்பனிடும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

148.	கால் நடைகளின் தீன் அல்லது கோழித்தீன் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
149.	கால் நடைகளை வளர்க்கும் பண்ணை ஒன்றை வைத்திருத்தல் (10 கால் நடைகளுக்கு மேல்)	2000.00	3000.00	5000.00
150.	கோழி அல்லது பறவையினப் பண்ணை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
151.	இறைச்சிக்கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
152.	மின்தறி ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
153.	ஆங்கில மருந்துக்கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
154.	ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
155.	சிகரட் வகைகளை சேமித்து வைத்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
156.	பிரேதப் பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
157.	மலர் வளையம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
158.	மரணச்சாலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
159.	பாதணிகள், தோல் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
160.	மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
161.	தொலைபேசி அல்லது தொலை நகல் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
162.	இணைய தொடர்பாடல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
163.	உடல் அழகுபடுத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
164.	செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
165.	உள்ளூர் கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
166.	ஆடைத் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
167.	கியூம் பைப் தொழிற்சாலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
168.	உடல் வலுவூட்டல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
169.	வாகனங்களின் புகை பரிசோதிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
170.	உல்லாசப் பிரயாணச் சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சுற்றுலா விடுதி ஒன்றை வைத்திருத்தல்	வரி ஆண்டின் முந்திய ஆண்டில் பெறப்பட்ட தேறிய வருமானத்தில் 1% வரியாகச் செலுத்துதல்		

அட்டவணை - II (தொடர்ச்சி)

தொ. இல.	பகுதி II வியாபாரம் அல்லது தொழில் விபரம்	பிரிவு “ஆ” தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
1.	புடைவைக் கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
2.	ஆடைகள் தைத்து விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
3.	சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம்	2000.00	3000.00	5000.00
4.	தையல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (மூன்று தையல்காரர்கள் வரை)	2000.00	3000.00	5000.00
5.	தையல் நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (மூன்று தையல்காரர்களுக்கு மேல்)	2000.00	3000.00	5000.00
6.	நெசவு நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
7.	தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
8.	பழைய தங்கம் கொள்வனவு செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
9.	தங்கம் அல்லாத ஆபரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
10.	தங்க முலாம் பூசும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
11.	நகை செய்யும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
12.	பலசரக்கு கடை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
13.	மொத்த விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
14.	துவிச்சக்கர வண்டி உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
15.	மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
16.	மோட்டார் வாகன உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
17.	மின்சாரப் பாவனைப் பொருட்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
18.	துவிச்சக்கர வண்டிகள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
19.	மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
20.	மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
21.	தையல் இயந்திரம் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
22.	தையல் இயந்திரம் திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
23.	வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

பகுதி II

பிரிவு “ஆ”

வியாபாரம் அல்லது தொழில் விபரம்

தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி
(வருடாந்த மதிப்பீடு)

		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
24.	வானொலி, தொலைக்காட்சி திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
25.	வானொலி தொலைக்காட்சி உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
26.	வீட்டு மின்சாரப் பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
27.	வீட்டு மின்சாரப் பாவனைப் பொருட்களை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
28.	மின்சாரப் பாவனைப் பொருட்களுக்கான உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
29.	மணிக்கூடு வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
30.	மணிக்கூடு வகைகளை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
31.	புத்தகசாலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
32.	காகிதாதிகள் மட்டும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
33.	அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை மாணவர்களின் பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
34.	துவிச்சக்கர வண்டிகள் வாடகைக்கு விடல்	2000.00	3000.00	5000.00
35.	கதிரைகள், மேசைகள், பீங்கான்கள் வாடகைக்கு விடல்	2000.00	3000.00	5000.00
36.	சமையல் உபகரணங்கள் வாடகைக்கு விடல்	2000.00	3000.00	5000.00
37.	ஒலி, ஒளி பெருக்கி மற்றும் மின்பிறப்பாக்கி இயந்திரம் வாடகைக்கு வழங்குதல்	2000.00	3000.00	5000.00
38.	குசன் வேலைகள் மற்றும் இருக்கைகளுக்கு உறைகள் தைக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
39.	பாதணி விற்பனை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
40.	பை வகைகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
41.	குசன் தளபாடங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
42.	தொலைக்காட்சி அன்ரனா உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
43.	சமையல் எரிவாயுப் பாவனைப் பொருட்களின் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
44.	ஒலி அல்லது ஒளிப்பதிவு செய்யப்பட்ட மென்தட்டுக்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

அட்டவணை - II (தொடர்ச்சி)

தொ. இல.	பகுதி II வியாபாரம் அல்லது தொழில் விபரம்	பிரிவு “ஆ” தொழில் நடத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
45.	நிழற்படப் பிரதி செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
46.	லெமினேட்டிங் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
47.	இறப்பர் முத்திரை தயாரிக்கும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
48.	பூட்டுக்கள் திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
49.	மட்பாண்டப் பொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
50.	தவிடு களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
51.	இயற்கையான பூக்கள் அல்லது பூச் செண்டுகள் விற்பனைக்காக சேமித்து வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
52.	மீன்பிடி உபகரண பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
53.	படங்களுக்கு சட்டமிடலும், படங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
54.	ஆர்ப்பிக்கோ, தம்ரோ அல்லது பியஸ்டா போன்ற தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
55.	மூக்குக் கண்ணாடிகளை விற்பனை செய்தல் அல்லது திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
56.	பனை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
57.	துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
58.	முட்டை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
59.	சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
60.	அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
61.	பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
62.	அலுமினியப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
63.	எவர்சில்வர் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
64.	விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
65.	வெற்றிக் கிண்ணங்கள், வெற்றிக் கேடயங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
66.	ஆலய உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
67.	பிஸ்கட் வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

பிரிவு “ஆ”

தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி
(வருடாந்த மதிப்பீடு)

		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
68.	பால்மா வகைகளை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
69.	வாழ்த்து மடல்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
70.	கையடக்க தொலைபேசிகளுக்கான சிம் விற்பனையும், மீள் நிரப்புகை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தலும்	2000.00	3000.00	5000.00
71.	கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
72.	கையடக்க தொலைபேசிகளின் உதிரிப்பாகங்கள் அல்லது கையடக்க தொலைபேசிகளை திருத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
73.	கொப்பிகள், புத்தகங்கள் கட்டும் வேலைகளை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
74.	செயற்கைப் பூக்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
75.	கணினிப் பயிற்சி நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
76.	தனியார் பாடசாலை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
77.	நோயாளர்களை பரிசோதனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
78.	தனியார் வைத்தியமனை ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
79.	வளர்ப்புப் பிராணிகளுக்கான சிகிச்சை நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
80.	தனியார் கல்வி நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (ஐந்தாரம் தரத்திற்கு உட்பட்ட வகுப்புக்களை நடாத்துதல்)	2000.00	3000.00	5000.00
81.	தனியார் கல்வி நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (ஐந்தாம் தரத்திற்கு மேற்பட்டதும் 11ஆந் தரத்திற்கு உட்பட்டதுமான வகுப்புக்கள்)	2000.00	3000.00	5000.00
82.	தனியார் கல்வி நிலையம் ஒன்றை வைத்திருத்தல் (க. பொ. த உயர்தர வகுப்புக்கள்)	2000.00	3000.00	5000.00
83.	தட்டச்சு இயந்திரம் திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
84.	தட்டச்சு செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
85.	கணினி அச்சு செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
86.	கணினி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
87.	கணினி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
88.	கணினி திருத்தம் செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
89.	மோட்டார் வாகனங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00

அட்டவணை - II (தொடர்ச்சி)

தொ. இல.	பகுதி II வியாபாரம் அல்லது தொழில் விபரம்	பிரிவு “ஆ” தொழில் நடாத்தப்படும் ஆதனத்தின் பெறுமதி (வருடாந்த மதிப்பீடு)		
		1,500 ரூபாவிற்கு மேற்படாத சந்தர்ப்பத்தில் ரூபா ச.	1,500 ரூபாவிற்கு மேல் 2,500 ரூபா வரை ரூபா ச.	2,500 ரூபா விற்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் ரூபா ச.
90.	சலவை இயந்திரம், குளிர்ப்பதனப் பெட்டி போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
91.	பூமரங்களின் உற்பத்தியும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
92.	கலர் மீன்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
93.	சுத்திகரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
94.	அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
95.	மரக் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
96.	இரும்பு பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
97.	பி. வீ. சி. பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
98.	பலசரக்குப் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
99.	தளபாடங்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
100.	மருந்துப் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
101.	மாபிள் பொருட்களின் களஞ்சியம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
102.	தச்சு வேலை செய்யும் ஆயுத உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
103.	உப்பை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை வைத்திருத்தல்	2000.00	3000.00	5000.00
104.	தொலைக்காட்சி, தொலைபேசி மீள் நிரப்புச் செய்தல்	2000.00	3000.00	5000.00

அட்டவணை - III

மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 252 ஆம் அத்தியாயத்தின் பிரிவு 247 (இ) நியதிகளின்படி தொழில்கள் மீதான வரி :

1. சாரதி பயிற்சி நிலையம்
2. வெளிநாட்டு அல்லது உள்ளூர் வேலை வாய்ப்பு ஆட்சேர்ப்பு முகவர்
3. கணக்காய்வு நிறுவனம்
4. பிரசுரம் வெளியிடல் நிறுவனம்
5. தரகு முகவர்கள்
6. ஏற்றுமதி அல்லது இறக்குமதியாளர்
7. ஒப்பந்தகாரர்
8. நகை அடகு பிடிப்பவர்
9. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்
10. ஏலதாரர் அல்லது விளம்பரதாரர்
11. பணப் பரிமாற்றம் செய்வோர்
12. வாங்கி

ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை அலுவலகம்,
தித்தபஜ்ஜல,
வெரல்சகம்.
2021, திசெம்பர் மாதம் 16 ஆம் திகதி.

தீர்மானம்

2021, செத்தெம்பர் மாதம் 16 ஆம் திகதி பொதுச்சபையின் 05: 10 ஆம் இலக்கத் தீர்மானத்துக்கமைய, விடய இலக்கம் 07 இன் கீழ் காணப்படும் 2021. 12. 03 திகதி கொண்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுத் தற்போது அறிவிடப்பட்டு வரும் ரூ. 2500.00 இற்கான கட்டணத்தை ரூ. 2800.00 எனத் திருத்தம் செய்வது பொருத்தமெனப் பொதுச்சபை தீர்மானிக்கின்றது.

01. பெக்கோ இயந்திரத்தை வாடகைக்கு விடும் கட்டணம் (ஒரு இயந்திர மணி நேரத்துக்கு) ரூ. 2800.00